

முருகப்பெருமான் துணை

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

மகான் அருள்நந்தி சிவாச்சாரியார் அருளிய நித்திய பிரசன்ன சூட்சும நூல்

சுவடி வாசித்தளித்தவர் ராஜேந்திரன்.

13.02.2019, புதன்கிழமை

1. அதர்ம வழி சென்று கலியுகத்தில்
ஆபத்து ஆயுள்பங்கம் காணும் மானிடா
அதர்ம வழி மாறி நீதிநெறிபட
ஆயுள் கீர்த்தி சர்வபலமும் காண
2. காணவே சன்மார்க்க நெறி
கந்தபெருமான் சக்தியாக அமைத்து
ஞான வழி காட்டும் அரங்க ஞானி
நன்மை தரும் வழிகளுக்கு வர
3. வருகவே தரும வாழ்வாக மாறும்
வாழும் காலமே பாதுகாப்பு கூடுமென
உறுதிபட நித்திய பிரசன்ன ஆசி
உரைக்க வந்தேன் அருள்நந்தி சிவாச்சாரியார் யானும்
4. யானும் விளம்பி சாலின் திங்கள்
உயர்வான முதல்திகதி கணக்கன் வாரம்
(விளம்பி வருடம் மாசி மாதம் முதல் நாள் 13.02.2019 புதன்கிழமை)
ஞானபலம் மக்களடைய உரைப்பேன்
நன்மைபட குடும்ப நலம் ஷேமம்
5. சேமமான தொழில் தனகீர்த்தி
சிறப்பான இல்லறம் புத்திர பேறும்
நேமமுள சுற்றங்களும் நட்பும்
நெடிய ஆயுளும் கொண்டு சிறக்க
6. சிறக்கவே ஆறுமுகனை வேண்டி
சிறப்புதரும் முழுமதி அரங்கன் பூசை
மறுக்கா மக்கள் தொடர்ந்து வந்து
மனபலம் தரும சிந்தை வளரும்படி
7. வளரும்படி உயர் தீட்சை ஏற்று
வளரவே அரங்கன் தருமம் பெருக
தளரா பொருளுதவி செய்து கொண்டு
தரணியோர் தொடர்ந்து வருக
8. வருகவே மக்களிடை மனபக்குவம்
வருமுலகில் எதிர்மறை எண்ணங்கள்
உருவாகா வளரா விலகியே
உயர்வான மக்களாக மாறுவர்

9. மாறுதல் தரும் ஞான சமூகமும்
மண்ணுலகில் வளரும் வண்ணம்
ஆறுதல்பட சமதர்ம சமத்துவ
அற்புத குணங்கள் செயல்கள் பெருகி
10. பெருகியே அரங்கன் காட்டும்
பேதமிலா ஞான கூட்டங்களாக
முருகப்பெருமான் அருள் தயவுபட
முழுமை ஞானம் அடைந்து சிறப்பர்
11. சிறப்புதரும் ஞானி அரங்கன்
செயலும் சேவை பலமுமே
சிறப்பான ஞானயுகம் படைக்கும்
செப்பிவந்த நித்திய பிரசன்ன ஆசி முற்றே.

-சுபம்-

முருகப்பெருமான் துணை

மகான் அருள்நந்தி சிவாச்சாரியார் அருளிய நித்ய பிரசன்ன ஆசி நூலின் சாரம் :

தருமத்தின் வழிதனிலே செல்லாமல் அதருமத்தின் வழியில் சென்று பாவங்களை சுமந்து பலவிதமான ஆபத்துகளையும், ஆயுள் பங்கத்தையும், குறை ஆயுளையும், காணுகின்ற கலியுக வாழ் மக்களே நீங்கள் எல்லாம் தருமத்தின் வழிதனை அறிந்து அதரும வழியில் செல்லாமல் மனம் மாறி நீதி நெறிபட வாழ்ந்து நீடிய ஆயுளையும் சர்வ பலத்தினையும் கண்டு நல்வாழ்வை வாழ்ந்திடவே முருகப்பெருமானின் சக்தி வடிவமாக சன்மார்க்க நெறியினை உருவாக்கி உலகோர்க்கு ஞானவழிதனை காட்டி வழி நடத்துகின்ற முருகப்பெருமானின் அவதார மகா ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் நன்மையே தருகின்ற தரும வழிகளிலே உலக மக்கள் வந்து கடைப்பிடித்து நடந்திட அவர்களது வாழ்வுமுறை மாறி தரும வாழ்வாக அமைந்திடும். அவர்கள் வாழும் காலத்திலேயே ஞானிகளின் அருள் பாதுகாப்பை பெற்று அருள் பாதுகாப்பு உறுதியுடன் பெற்று வாழ்வார்கள் எனக் கூறியே நித்திய பிரசன்ன ஆசி நூல்தனையே **விளம்பி வருடம் மாசி மாதம் முதல் நாள் 13.02.2019 புதன்கிழமையான** இன்றைய தினமதனிலே அருள்நந்தி சிவாச்சாரியார் யானும் மக்கள் ஞானபலம் அடைந்திடவே உரைக்கின்றேன் என்கிறார் மகான் அருள்நந்தி சிவாச்சாரியார்.

முருகப்பெருமானை வழிபடு தெய்வமாக முழுமுதற் தெய்வமாக ஏற்றுக்கொண்டு தினம்தினம் மறவாமல் பூஜைகள் செய்து வருவதுடன் உலக நலன் கருதி ஆறுமுக அரங்கர் நடத்தும் பெளர்ணமி சித்தர்கள் சிறப்பு வழிபாடுகளிலே கலந்து கொண்டு ஆங்கே நடக்கின்ற அன்னதானப் பணிக்கு பொருளுதவிகள் செய்வதுடன் ஆறுமுக அரங்கமகா தேசிகனார் திருவடிகளிலே பயபக்தி விசுவாசத்துடன் பணிந்து தீட்சை உபதேசம் பெற்று வர அவர்களது குடும்பம் நலம் பெறும், தொழில் பெருகும், பொருள் சேர்க்கையும் புகழும் உண்டாகும். அவர்களது சுற்றங்களும் நட்பும் அன்புடன் நடந்து கொள்வதோடு விசுவாசம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள், நீடிய ஆயுளைப் பெற்று நோயில்லா வாழ்வை வாழ்ந்து சிறப்பார்கள்.

மனோபலம் பெருகிட அவர்களது தருமசிந்தை வளர்ந்திட வேண்டும். ஆதலினாலே ஆறுமுக அரங்கனின் திருவடிகளே கதியென சரணடைந்து உயர்ஞான தீட்சை உபதேசம் அடைந்து தளராது அறப்பணிகளுக்கு பொருள் உதவிகள் செய்து அரங்கனின் தருமம் பெருகிட உதவிகளும் தொண்டுகளும் தொடர்ந்து செய்து வர அவர்களது தீமையான குணங்கள் எல்லாம் மாற்றம் அடைந்து உலக மக்களிடையே மனப்பக்குவம் பெருகி அவர்களது எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் விலகி மீண்டும் உருவாகாமல் வளராமல் அவர்களை விட்டு விலகி ஓடி விடும். அவர்கள் எல்லாம் நற்பண்புகளை அரங்கன் அருளால் பெற்று உயர்வான மக்களாக மாறிடுவார்கள்.

உலகினில் மாற்றம் உண்டாகும்படியாக தக்க சுமுகமான ஞான சமூகமும் மக்கள் தருமம் செய்து அரங்கனை தொழுது உண்டாகி அரங்கன் நெறியை ஏற்று பின்பற்றி வந்திட உருவாகும். இவ்வுலகினில் ஞான சமூகம் வளர்ந்திடும் விதமாக ஆறுதல் தருகின்ற சமதர்ம உணர்வும் சமத்துவ உணர்வும் பெருகி அற்புத குணங்களின் பெருக்கத்தாலே அற்புதமான செயல்கள் எல்லாம் உலகினில் அதிகமாகி ஆறுமுக அரங்கன் வழி நடந்திடும் பேதாபேதங்கள் இல்லாத ஏற்றத்தாழ்வு இல்லாத ஞானக் கூட்டங்களாக முருகப்பெருமானின் அருளையும் தயவையும் பெற்று முழுமையான ஞானத்தையும் அடைந்து சிறப்படைவார்கள்.

எல்லாவிதமான சிறப்புகளையும் தந்தருளும் உத்தம மகா ஞானி முருகப்பெருமானின் அவதாரம் கலியுக ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் தூய்மையான செயல்களும் தன்னலமற்ற பொதுநல சேவையின் பலமுமே இவ்வுலகினில் கலியுகத்தை மாற்றி ஞானயுகத்தை படைக்கின்ற அற்புதமான வல்லமைமிக்க சக்தியாகும். அரங்கனின் தொண்டும் தருமமும் மட்டுமே ஞானயுகத்தை படைத்திட முடியும் என தமது நித்திய பிரசன்ன ஆசி நூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் அருள்நந்தி சிவாச்சாரியார்.

-சுபம்-